

1. How many types of Accounts are there?

- (A) Three (B) Four
(C) Two (D) Five

கணக்குகள் எத்தனை வகைப்படும்?

- (A) மூன்று (B) நான்கு
(C) இரண்டு (D) ஐந்து

2. How many types of systems in Book keeping?

- (A) Five (B) Three
(C) One (D) Two

பதிவுமுறை எத்தனை வகைப்படும்?

- (A) ஐந்து (B) மூன்று
(C) ஒன்று (D) இரண்டு

3. How many methods are involved in Accounting?

- (A) Three (B) Five
(C) Six (D) Two

கணக்கியல் முறைகளில் எத்தனை வகை அடங்கியுள்ளது?

- (A) மூன்று (B) ஐந்து
(C) ஆறு (D) இரண்டு

4. Balance sheet is

- (A) Balance sheet refers to a summarized statement of assets and liabilities, which is prepared generally at the end of the financial year to find out the financial position of the business.
(B) To know the selling and office expenses made by the Institution at the end of the year.
(C) To know the Tangible assets, fixed assets and Liquid assets of the company at the end of the year
(D) To know the profit and Loss account of the company at the end of the year.

இருப்பு நிலைக் குறிப்பு என்பது

- (A) இருப்பு நிலைக் குறிப்பு என்பது சொத்துக்களையும் பொறுப்புகளையும் குறித்து கூறும் ஒரு சுறுக்கமான அறிக்கையாகும், இது ஒவ்வொரு நிதி ஆண்டும் இறுதியில் தயார் செய்யப்படும். ஒரு நிறுவனத்தின் நிதி நிலையை அறிவதற்கு.
(B) ஓர் ஆண்டின் இறுதியில் ஒரு நிறுவனத்தில் செய்யப்பட்ட விற்பனைச் செலவுகள் மற்றும் அலுவலகச் செலவுகள் அறியவதாகும்
(C) ஒரு நிறுவனத்தின் புலனாகும் சொத்துக்கள், நிலையான சொத்துக்கள் மற்றும் ரொக்கமாகக் கூடிய சொத்துக்களை அறியவதாகும்
(D) ஓர் ஆண்டின் இறுதியில் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டத்தை அறியவதற்கு

5. How many types of assets are there?

- (A) Four (B) Three
(C) Five (D) Two

சொத்துக்கள் எத்தனை வகைப்படும்

- (A) நான்கு (B) மூன்று
(C) ஐந்து (D) இரண்டு

6. How many types of Liabilities are there?

- (A) Six (B) Three
(C) Two (D) Four

பொறுப்புகள் எத்தனை வகைப்படும்?

- (A) ஆறு (B) மூன்று
(C) இரண்டு (D) நான்கு

7. How many types of Adjustment Entries?

- (A) Ten (B) Twenty
(C) Two (D) Thirteen

சரிசெய்யும் பதிவுகள் எத்தனை வகைப்படும்?

- (A) பத்து (B) இருபது
(C) இரண்டு (D) பதின் மூன்று

8. Accrued Income is

- (A) Certain income earned may not received during the accounting years
(B) Certain income earned during the financial year
(C) Certain Income received in advance for services to be render later
(D) Nothing but prepaid expenses

முன் கூட்டிச் செலுத்திய செலவீனம் என்பது

- (A) குறிப்பிட்ட ஒரு காலத்திற்குரிய வருமானம் அக்காலத்திற்கு முன்னதாகப் பெறப்பட்டதாகும்
(B) குறிப்பிட்ட பெறப்பட்ட வருமானம் அந்த நிதியாண்டில் பெறப்பட்டதாகும்
(C) குறிப்பிட்ட பெறப்பட்ட வருமானம் பின் செய்யப்பட வேண்டிய வேலைக்கு முன்கூட்டியே பெறப்பட்டதாகும்
(D) முன்கூட்டிச் செலுத்திய செலவினத்தை தவிர வேற ஏதுமில்லை

9. Closing stock is

- (A) denotes the goods removing unsold at the end of an accounting period
- (B) denotes the goods removing unsold at the end of the month
- (C) denotes the goods removing unsold at the end of the previous month
- (D) nothing but bad debts

இறுதி இருப்பு என்பது

- (A) ஒரு கணக்கீடு காலவரை அன்று விற்பனை ஆகாமல் தங்கி விடும் சரக்கு, இறுதி சரக்காக கருதப்படும்
- (B) மாதத்தின் இறுதியில் கணக்கீடும் போது தங்கிவிடும் சரக்கு இறுதி சரக்காகும்
- (C) நடப்பு மாதத்திற்கு முன்பு மாதத்தில் தங்கிவிடும் சரக்கு இறுதி சரக்காக கருதப்படும்
- (D) வராக்கடனை தவிர வேற ஏதுமில்லை

10. Posting is

- (A) posting refers to the process of transferring the transactions recorded in the books of original entry in the concerned accounts in the ledger
- (B) refers to enter the business transaction of day to day
- (C) refers to bringing two sets of related figures into agreement
- (D) noting by Trial balance

எடுத்தெழுதல் என்பது

- (A) குறிப்பேட்டிலும் ஏனைய துணையேடுகளிலும் பதிவாகியுள்ள நடவடிக்கைகள் பேரேட்டில் உரிய கணக்குகளுக்கு மாற்றிப் பதிவு செய்வது முறையே எடுத்தெழுதல் ஆகும்
- (B) அன்றாடம் நடை பெற்ற வணிக நடவடிக்கையை பதிவு செய்வதாகும்
- (C) இரு பகுதிகளுக்கும் உள்ள தொடர்புடைய எண்ணிக்கையை ஒன்று கூட்டும் ஒப்பந்தமாகும்
- (D) இருப்பு சோதனை பட்டியல் தவிர வேறு ஏதுமில்லை

11. Which of the following statements are not correct?

- (A) Bank reconciliation statements reflects the actual bank balance position
- (B) Bank reconciliation statement helps in detecting any mistake in the Cash book and in the pass book
- (C) It prevents frauds in recording banking transactions
- (D) It helps to know the profit and Loss of the company

கீழ்வருவனவற்றுள் எது சரியானது இல்லை என்பதை குறியீடுகள் மூலம் கூறுக?

- (A) வங்கி சரிக்கும் பட்டியல் மூலம் வங்கி இருப்பு ரொக்கத்தை அறிய இயலும்
- (B) வங்கி இருப்புக்கும் ரொக்க ஏட்டின் படியான இருப்பிற்கும் இடையே நிகழ்ந்துள்ள குறையை கண்டறிக ஏதுவாகும்
- (C) வங்கியில் வஞ்சமாக பதியப்படும் நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கும்
- (D) ஒரு நிறுவனத்தின் லாபம் நஷ்டம் கணக்கை அறிவதற்கு உதவும்

12. Which are of the following statements are not correct in Reserve?

- (A) Reserve is an appropriation of divisible profit
- (B) Reserve provided to meet known and unknown future contingencies or unexpected loss
- (C) Reserve as additional fund for Working capital
- (D) Noting but provisions

கீழ்வருவனவற்றுள் எது தவறான ஒதுக்கீடு கூறுக?

- (A) காப்பு என்பது இலாபத்தில் ஒரு பகுதியை ஒதுக்கீடு வைப்பதாகும்
- (B) காப்பு என்பது எதிர் வரும் காலங்களில் எதிர்பார்க்கும் மற்றும் எதிர்பாராத செலவீனங்கள் சரிகட்டுவதற்கும் அல்லது எதிர்பாராத நட்டத்தை எதிர்கொள்வதற்கும்
- (C) காப்பு என்பது மூலதனத்திற்கு கூடுதல் நிதியாக உதவி செய்யும்
- (D) வெறும் ஒதுக்கீட்டை தவிர வேறு ஏதுமில்லை

13. Which of the following statement are not correct in Sinking fund?

- (A) Sinking fund helps to repay a Long term liability
- (B) Sinking fund helps to replace wasting asset
- (C) Sinking fund helps to replace an asset of depreciable nature
- (D) Sinking fund is nothing but capital Reserves

கீழ்வருவனவற்றுள் எது கடன் அடைப்பு நிதி ஆகாது?

- (A) கடன் அடைப்பு நிதியானது நீண்ட கால பொறுப்பை திருப்பி செலுத்த உதவும்
- (B) கடன் அடைப்பு நிதியானது தீர்ந்து போகும் சொத்துகளுக்கு மாற்று சொத்து வாங்க உதவும்
- (C) கடன் அடைப்பு நிதியானது தேய்ந்து வருகின்ற சொத்துக்கு மாற்றுச் சொத்து வாங்க உதவும்
- (D) கடன் அடைப்பு நிதி என்பது மூலதனக் காப்பை தவிர வேறு ஏதுமில்லை

14. Which of the following is not a objectives of accounting?

- (A) Maintenance of Accounting records
- (B) Ascertainment of Profit or Loss
- (C) Depiction of Financial position
- (D) Going concern concept

கீழ்க்கண்ட வகைகளில் எது கணக்கியல் நோக்கங்கள் இல்லை?

- (A) கணக்கியல் பதிவுகளின் நிர்வாகம்
- (B) இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டுணர்தல்
- (C) நிதிநிலையை சுட்டிக் காட்டுதல்
- (D) நிறுவனத் தொடர்ச்சிப் பொதுக் கருத்து

15. Double Entry System refers to

- (A) Double entry system records both aspects of each transaction i.e debt and undebt aspects
- (B) This system only the accounts relating to suppliers and customers and cash account are prepared
- (C) This system is complete, accurate and scientific system of recording business transactions
- (D) It helps to find profit and loss easily

இரட்டை பதிவு முறையில்

- (A) இரண்டு நடவடிக்கை அடங்கிய அம்சங்களையும் பதிவு செய்யும் உதாரணம் பற்று மற்றும் கடன் விபரங்கள்
- (B) இம்முறையில் கடனாளி மற்றும் கடனீந்தோரின் சொத்துக் கணக்குகளும் வணிகரின் ரொக்கப் புத்தகமே நிர்வகிக்கப்படுகின்றன
- (C) இம்முறையானது முழுமையாக துல்லியமாக அறிவியல் சார்ந்து விற்பனை பரிவர்த்தனங்களை பதிவு செய்யும்
- (D) லாபம் நஷ்டம் கணக்குகளை விரைவில் அறிய இயலும்

16. Going concern concept means

- (A) that the business will continue for a long time in future
- (B) transactions, which can be measured in terms of money are recorded in books of accounts
- (C) every business men are able to know the project (or) less of theft concern easily
- (D) nothing but it is only money measurement concept

நிறுவனத் தொடர்ச்சிப் பொதுக் கருத்து

- (A) எதிர்காலத்தில் ஒரு வணிகம் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து நடக்கும்
- (B) பணத்தால் (பணம் சார்ந்த கூறுகளில்) கூறப்படக்கூடிய நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுகின்றன
- (C) ஒவ்வொரு வணிகரும் தமது நிறுவனத்தின் லாபம் மற்றும் நஷ்ட கணக்குகளை துரித முறையில் அறியலாம்
- (D) இது பண மதிப்பீட்டுப் பொதுக்கருத்தை தவிர வேறு ஏதுமில்லை

17. Which of the following does not come under Dual aspect concept?

- (A) It should disclose all information of business activities to his owner
- (B) Every transaction of a business is recorded at two places
- (C) Transactions, which have actually taken place are recorded in accounting
- (D) Nothing but it is only a matching concept

கீழ் வருவனவற்றுள் எது இரட்டைத் தன்மையும் பொதுக்கு பொருந்தாது

- (A) தொழிற் சார்ந்த அனைத்து தகவல்களையும் நேர்மையாக அந்நிறுவன முதலாளிக்கு வெளிப்படுத்த வேண்டும்
- (B) ஒவ்வொரு வணிக நடவடிக்கையிலும் இரு அம்சங்கள் உள்ளன
- (C) நடவடிக்கைகள் எது நிஜமாக நிகழ்ந்ததோ அதனை மற்றும் கணக்கில் எடுத்துச் கொள்ளப்படும்
- (D) இது பொருத்தப் பொதுக்கருத்தை தவிர வேறு ஏதுமில்லை

18. Trial balance means

- (A) Debit and credit balances appear in on a particular ledger accounts
- (B) Recording of receipts of cash and expenditure made in day to day
- (C) Transferring the transaction recorded in the books of original entry in the concerned accounts in the ledger
- (D) It is nothing but balance of accounts

இருப்பாய்வு என்பது

- (A) குறிப்பிட்ட தேதியன்று வியாபாரத்தில் கணக்கேடுகளில் காணப்படும் பற்று, வரவு இருப்புகளின் பட்டியல் ஆகும்
- (B) அன்றாடம் பணம் பெற்றமையோ ரொக்கமாகவோ அல்லது செலவு செய்த நடவடிக்கையான பதிவு செய்தல்
- (C) குறிப்பேட்டிலும் ஏனைய துணையேடுகளிலும் பதிவாகியுள்ள நடவடிக்கைகளை பேரேட்டில் உரிய கணக்குகளுக்கு மாற்றிப்பதிவு செய்வதாகும்
- (D) கணக்குகளை இருப்புக் கட்டுதல் தவிர வேறு ஏதுமில்லை

19. Manufacturing account Means
- (A) To ascertain the cost of goods manufactured
- (B) To ascertain the gross profit (or) gross loss made on purchasing
- (C) Taking account of expenditure incurred on workers wages, electricity, Rent towards manufacturing
- (D) It is nothing but maintenance expenses

உற்பத்திக் கணக்கு என்பது

- (A) தயாரிக்கப்பட்ட முடிவுப் பொருட்களின் அடக்கவிலையை அறிவதற்கு
- (B) கொள்முதல் செய்யப்பட்ட பொருளினால் அடைந்த மொத்த இலாபம், இலாப நட்டக் கணக்கினை அறிதல்
- (C) உற்பத்திக்காக செலவு செய்த தொழிலாளர்களின் சம்பளம், மின்சாரம் மற்றும் வாடகையை கணக்கில் எடுத்துக் கொள்ளுதல்
- (D) பராமரிப்பு செலவுகளை தவிர வேற ஏதுமில்லை

20. Which of the following statement are not correct?

- (A) Final Account consists of Manufacturing account
- (B) Final Account consists of Trading account
- (C) Final Account consists of Profit and Loss account
- (D) Final Account consists of Depreciation

கீழ் வருவனவற்றுள் எது சரியில்லை என்பதை குறியீடுகள் மூலம் கூறுக.

- (A) இறுதிக் கணக்குகள் என்றால் உற்பத்திக் கணக்கு
- (B) இறுதிக் கணக்குகள் என்றால் வியாபார கணக்கு
- (C) இறுதிக் கணக்குகள் என்றால் இலாப நட்டக் கணக்கு
- (D) இறுதிக் கணக்குகள் என்றால் தேய்மானம்

21. Which of the following is not a characteristic of manufacturing account?

- (A) Stock of finished goods
- (B) Raw materials consumed
- (C) Partly finished goods
- (D) Provisions for Income Tax

கீழ் வருவனவற்றுள் உற்பத்தி கணக்கின் இயல்புகளில் எது சரியானவை இல்லை என்பதை கூறுக.

- (A) முடிவுப் பொருட்களின் இயல்புகள்
- (B) நுகரப்பட்ட மூலப் பொருட்கள்
- (C) பகுதி முடிவுற்ற முடிவுப் பொருட்கள்
- (D) வருமான வரிக்கு ஒதுக்கீடு

22. Which of the following statement is not adjustment entries?
- (A) Closing stock (B) Bad Debts
(C) Outstanding expenses (D) Income received in advance

கீழ்க்கண்ட வகைகளில் எது சரிக்கட்டும் பதிவுகள் இல்லை என்பதனை கூறுக.

- (A) இறுதி சரக்கிருப்பு (B) வராக்கடன்
(C) கொடுக்க வேண்டிய செலவீனங்கள் (D) முன்கூட்டிப் பெற்ற வருமானம்

23. Which one of the reason for creating secret reserve?

- (A) Maintaining a strong financial position
(B) When the claims made are not accepted by Insurance companies
(C) To avoid paying taxes
(D) Improving the solvency position of the entry

கீழ்க்கண்ட வகைகளில் எவை இரகசியக் காப்புகளை உருவாக்குவதன் நோக்கங்கள் ஆகும்?

- (A) எதிர்பாராமல் ஏற்படக் கூடிய நட்டங்களையும் நெருக்கடிகளையும் வெளியார்களுக்குத் தெரியாமல் சமாளித்தல்
(B) காப்பீட்டுக் கம்பெனியிடம் இடப்பட்ட கோரிக்கையை ஏற்காதபோது
(C) வரி ஏய்ப்பு செய்ய வேண்டியதால்
(D) நிறுவனத்தின் நிதி நிலைமையையும் நடைமுறை மூலதன வலிமைமையும் அதிகரிக்கச் செய்தல்

24. How many types of Secretaries are there?

- (A) Six (B) Five
(C) Three (D) Eight

எவ்வளவு வகையான செயலாளர்கள் உள்ளனர்?

- (A) ஆறு (B) ஐந்து
(C) மூன்று (D) எட்டு

25. Functions of the Secretary may be categorized into

- (A) 1 (B) 5
(C) 6 (D) 8

செயலாளரின் கடமைகள் எத்தனை வகைப்படுகின்றன?

- (A) ஒன்று (B) ஐந்து
(C) ஆறு (D) எட்டு

26. Which one of the following is not causes for depreciation?
- (A) Internal causes (B) External causes
(C) Due for theft (D) Depreciation fund method

தேய்மானத்தின் காரணங்களாக எதை கருதவில்லை

- (A) உட்காரணங்கள் (B) வெளிக்காரணங்கள்
(C) திருடுபோன காரணத்தினால் (D) தேய்மான நிதிமுறை

27. Which one of the following is not a method of providing Depreciation?
- (A) Fixed Instalment system (B) Reducing balance method
(C) Resale method (D) Revaluation method

தேய்மானம் கணக்கிடப்படும் முறைகளாக எதை கருதவில்லை

- (A) நிலையான தவனை முறை (B) குறைந்து செல் இருப்புமுறை
(C) மறு விற்பனை முறை (D) மறுமதிப்பீட்டு முறை

28. Which of the following is not mandatory qualification of the secretary?

- (A) Statutory qualifications
(B) General Qualifications
(C) Company secretaries qualification
(D) Knowledge of speaking more than One language

கீழ்க்கண்ட வகைகளில் எது செயலாளரின் முக்கியமான தகுதியாக கருத தேவையில்லை?

- (A) சட்டப்படி பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்
(B) பொதுவான தகுதிகள்
(C) கம்பெனிச் செயலாளர்கள் தகுதி விதிகள்
(D) ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசுவதை தெரிந்துவைத்தல்

29. Which of the following is not the powers of the secretary?

- (A) Right to control and Supervision
(B) Right to sign in the documents
(C) Rights as a servant
(D) Allotment of transfer of shares

கீழ்க்கண்ட வகைகளில் எது செயலாளரின் அதிகாரங்களுட்க்கு உட்பட்டு இல்லை

- (A) கட்டுப்பாடும் கண்காணிப்பும் செய்யும் உரிமை
(B) ஆவணங்களில் கையெழுத்திடும் உரிமை
(C) அலுவலர் என்ற நிலையில் பெறும் உரிமைகள்
(D) பங்குகளை ஒதுக்கீடு செய்தலும், மாற்றி தருதலும்

30. Which of the following is not the Liability of the secretary?

- (A) Statutory Liabilities (B) Contractual liabilities
(C) Proper discharge of duties (D) Loss occurred to the society

கீழ்க்கண்ட வகைகளில் எது செயலாளரின் பொறுப்புகள் இல்லை

- (A) சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பொறுப்புகள் (B) ஒப்பந்த பொறுப்புகள்
(C) கடமைகளை முறையாக ஆற்றாதல் (D) கூட்டுறவு நஷ்டம் அடைந்தால்

31. Which of the following is not the classification of Reserves?

- (A) Published Reserves (B) Secret Reserves
(C) Doubtful Reserves (D) Revenue Reserves

கீழ்க்கண்ட வகைகளில் எது காப்புகளின் வகைகள் இல்லை

- (A) வெளிப்படுத்தப்பட்ட காப்புகள் (B) இரகசியக் காப்புகள்
(C) ஐயக்கடன் காப்புகள் (D) நடப்புக் கணக்குகள்

32. Which of the following is not a stage for rectification of errors?

- (A) Before the preparation of Trial balance
(B) Before the Trial balance
(C) After the preparation of final accounts
(D) Reconciliation for favourable cash book balance

கீழ்க்கண்ட வகைகளில் எந்த நிலையில் பிழைகளைத் திருத்துதல் செய்ய இயலாது?

- (A) இருப்பு சோதனைப் பட்டியல் தயாரிக்கப்படுவதற்கு முன்பு
(B) இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்படுவதற்கு முன்பு
(C) இறுதி கணக்குகளின் தயாரிப்பிற்குப் பிறகு
(D) சாதகமான ரொக்க இருப்பிலிருந்து சரிகட்டுதல்

33. Which of the following is not the Error of Commission?

- (A) Entering correct amount in the correct account but in the wrong side
(B) Entering wrong amount in the correct side of the correct account
(C) Entering twice wrongly
(D) Error of principle

கீழ்க்கண்டவகைகளில் எந்த வகை செய்பிழையாக கருதமாட்டாது?

- (A) சரியான கணக்கில் சரியான தொகையைத் தவறான பகுதியில் எடுத்து எழுதுதல்
(B) சரியான கணக்கில் சரியான பகுதியில் தவறான தொகையை எழுதுதல்
(C) தவறுதலாக பற்றோ வரவோ இருமுறை எழுதுதல்
(D) கொள்கைப் பிழை

34. Which of the following does not related with Profit and Loss Account?

- (A) Selling expenses (B) Office expenses
(C) Maintenance expenses (D) Depreciation expenses

கீழ்க்கண்ட வகைகளில் எந்த வகை இலாப நட்டக் கணக்கினை பாதிக்காது?

- (A) விற்பனைச் செலவுகள் (B) அலுவலகச் செலவுகள்
(C) பராமரிப்புச் செலவுகள் (D) தேய்மான செலவுகள்

35. Which of the following items does not appear on the debit side of the Trading account?

- (A) Opening stock
(B) Purchases Returns
(C) Royalties
(D) Purchase of machinery

கீழ்க்கண்ட வகைகளில் எந்த வகை வியாபாரக் கணக்கின் பற்றுப் பக்கத்தில் எழுதப்படும் இனங்கள் இல்லை?

- (A) வியாபாரக் காலத்தின் தொடக்கச் சரக்கிருப்பு
(B) மொத்த கொள்முதல் திருப்பம்
(C) உரிமைத் தொகை
(D) புதிய இயந்திரங்கள் வாங்கியது

36. Which of the following is not the type of cash book?

- (A) Single cash book
(B) Cash book with discount columns
(C) Cash book with bank and discount columns
(D) Petty cash book

கீழ்க்கண்ட வகைகளில் எந்த வகை ரொக்க ஏட்டின் வகைகள் இல்லை?

- (A) சாதாரண ரொக்க ஏடு
(B) தள்ளுபடி பத்தியுடன் கூடிய ரொக்க ஏடு
(C) வங்கி மற்றும் தள்ளுபடி பத்திகளுடன் கூடிய ரொக்க ஏடு
(D) சில்லரை ரொக்க ஏடு

37. Which of the following is not come under Accounting rules?

- (A) Rule of personal account (B) Rule of Real account
(C) Rule of Nominal account (D) Rule of Trading account

கீழ்க்கண்டவகைகளில் எந்த வகை கணக்கில் விதிகளுக்கு உட்பட்டு வராது?

- (A) ஆள்சார் கணக்கின் விதி (B) சொத்துக் கணக்கின் விதி
(C) பெயரளவுக் கணக்கின் விதி (D) வியாபாரக் கணக்கின் விதி

38. Which of the following is not come under Treatment of special items?

- (A) Donations
- (B) Legacy
- (C) Life member fee
- (D) Loss of property

கீழ்க்கண்டவற்றில் எது சிறப்பு பிரிவாக கருதப்பட மாட்டாது?

- (A) நன்கொடைகள்
- (B) உயில்கொடை
- (C) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
- (D) சொத்து இழப்பு

39. Which of the following is not the advantages of accounting?

- (A) Maintenance of business records
- (B) Preparation of financial statement
- (C) Decision making
- (D) Default and Repossession

கீழ்க்கண்ட வகைகளில் எது கணக்கியலின் நன்மைகளுக்கு உட்பட்டு வராது?

- (A) வணிகப் பதிவுகளின் நிர்வாகம்
- (B) நிதி நிலை அறிக்கைகளின் தயாரிப்பு
- (C) தீர்மானம் எடுத்தல்
- (D) தவணைத் செலுத்தத் தவறுதலும் சொத்தை திரும்ப எடுத்துக் கொள்ளுதலும்

40. Which of the following items are not connected with Balance sheet?

- (A) Capital fund
- (B) Cash balance
- (C) Assets
- (D) Valuation of business

கீழ்க்கண்ட வகைகளில் எந்த அம்சம் இருப்புநிலைக் குறிப்பு தயாரிப்பதற்கு உட்பட்டது இல்லை.

- (A) முதல் நிதி
- (B) ரொக்க இருப்புகள்
- (C) சொத்துக்கள்
- (D) வணிகத்தின் மதிப்பீடு

ROUGH WORK

ROUGH WORK